

# BINNY LIMITED

Estd 1799

CIN No.: L 17111TN1969PLC005736

14./03/2025

Department of Corporate Services BSE Limited Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai-400 001

Subject: Disclosure under Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations")- Newspaper Advertisement titled "Notice of the 36th Annual General Meeting and E-Voting Information"

Scrip Code: 514215

Dear Sir/Madam,

Please find attached, copy of the newspaper advertisement titled "Notice of the Extraordinary General Meeting and E-Voting Information" published in Business Line (English) and Makkal Kural (Tamil) newspapers on 1360 Makkal Kural, 2025.

This is for your information and records

Yours Faithfully,

Alle

For BINNY LIMITED

(A.M.Nandagopal) Legal Officer CHENNAI 600 012

Tel No.: 044-2662 1053, Fax: 044-2662 1056 e-mail: binnyho@binnyltd.in GSTIN: 33AAACB2529G1Z6 Website: www.binnyltd.in

# RBI unveils framework for recognising SROs in account aggregator ecosystem

**KEY ROLE.** Self-regulatory organisations must operate with credibility, objectivity and responsibility

The Reserve Bank of India (RBI) on Wednesday unveiled a framework for recognising self-regulatory organisations (SROs) in the account aggregator (AA) ecosystem, while also inviting applications for the recognition of SRO-AAs.

Non-banking financial (NBFCs)-AAs companies undertake the business of account aggregation — retrieve/collect specified financial information from financial information providers (FIPs) falling under the purview of various financial sector regulators (FSRs) and aggregate, consolidate and present such information to the customers or financial information users (FI-

Under the framework, an SRO-AA should be set up as a not-for-profit company registered under Section 8 of the Companies Act, 2013.



be set up as a not-for-profit company registered under Section 8 of the Companies Act, 2013

The applicant should have/demonstrate to achieve a minimum net worth of ₹2 crore within one year after recognition as an SRO-AA by the RBI, or before commencement of operations as an SRO-AA, whichever is earlier. Thereafter, the SRO-AA has to maintain the minimum required net worth on an ongoing basis.

The shareholding of the SRO-AA should be sufficiently diversified and no entity can hold 10 per cent or more of its paid-up share capital, either singly or acting in concert. To ensure balanced representation, the SRO-AA should have at least 25 unique entities each from FIPs and FI-Us as its members at all times.

The RBI said the applicant must have capability and resources for a robust IT infrastructure and the ability to

The shareholding of the SRO-AA should be whole. sufficiently

diversified and no entity can hold 10% or more of its paid-up share capital, either singly or acting in concert

deploy technological solutions within a reasonable timeframe.

According to the frame-work, the SRO-AA is expected to operate with credibilobjectivity responsibility under the overall oversight of the RBI, to promote healthy and sustainable development of the AA ecosystem.

THE RESPONSIBILITIES The RBI said it is expected that the SRO-AA functions above self-interest of any sort and addresses larger concerns of the ecosystem and financial system as a

"To maintain credibility, the SRO-AA should operate independently, free from the influence of any single member or group of members. This would ensure refined decision-making and prevent the organisation from being swayed by the interests of a dominant few," per the framework.

Further, the SRO-AA should maintain impartiality avoid conflicts of interest and ensure unbiased oversight over its members.
"The independence of the

SRO-AA would enhance its reputation as a neutral and reliable entity, essential for gaining the trust and confidence of both participants and financial sector regulators. "While acting as the industry representative, the SRO-AA is expected to ensure equitable and transparent treatment for all its members," per the framework.

# India is the best investment market, says Blackstone CEO

Janaki Krishnan Mumbai

India is Blackstone Inc's best investment market in the world, said the company's Chief Executive Officer Stephen Schwarzman during an interaction with the me-Mumbai Wednesday.

"We have enormous confidence in the country and in our own people," he said, adding, "Blackstone did not have any rigid amount of asset allocation for India, but we're quite open to how much money the company would put here."

The world's largest alternate asset manager with over \$1 trillion in global assets is looking to double its India exposure to \$100 billion over the next few years, as it steps up its investments in the country while also seeing appreciation in its investment portfolio.

It is currently raising around \$10 billion in an Asiafocused private equity fund and a significant chunk of that will be finding its way into India, Blackstone officials said. On the anvil is also The prospect of the US imposing tariffs should not worry India because I think

STEPHEN SCHWARZMAN CEO, Blackstone Inc

India is quite well

placed

infrastructure fund, which will also be used to invest in India's infrastructure segments such as digital infrastructure including telecom towers, energy transition and transportation segments such as airports, roads and ports.

#### **US TARIFFS**

"India needs infrastructure, and this is something, as an objective, we'd like to do. If we add other activities to what we're already doing and look at where we'd be in the near future, I think we'd all be very surprised at the scale of what we're doing," Schwarzman said.

"The prospect of the US imposing tariffs should not worry India because I think Prime Minister Modi had a very good meeting with the President. They agreed to a trade agreement. There are very few countries in the world who have that treatment. And India has already made some changes to higher tariff issuesm," "And I would anticipate

India is quite well placed.

that the negotiations... I'm not conducting them, so I'm just anticipating that this should go relatively well," he added. Another area where Blackstone is keen to enter India is in the private credit space. "We have a business in credit that has \$450 billion in assets under management. We think over time that it's very logical to bring it here," Schwarzman said.

# A day after diabetes drug Empagliflozin goes off patent, generics go to town with it

PT Jyothi Datta

Drugmakers have begun to roll-out their generic versions of diabetes drug Empagliflozin, a day one after the innovative blockbuster drug from Boehringer Ingelheim (BI) went off patent protection. At least three domestic drugmakers have already announced their versions of Empagliflozin —Alkem, Glenmark and Mankind Pharma — and more companies are expected to follow. The three launches have crashed the price of the drug by 80-90 per cent.

BI sells its global \$8 billion-grossing drug under the Jardiance pagliflozin) and its journey in India had included taking legal recourse to restrain generics from launching their versions of the product, before their patent had



lapsed. The company is expected to continue with its product in the Indian market, despite the entry of gen-

### PRICE DROP

Mankind Rajeev Juneja. Pharma Vice Chairman and Managing Director, told select media that his company's version of Empagliflozin would be priced at 90 per cent less than the innovator price, ie., about ₹5.50 for a 10 mg tablet,

compared to ₹59 for the innovator product. This is possibly one of the largest price drops for a diabetes product, he said. India has the second largest number of people living with diabetes, about 100 million, after China. The estimated size of the domestic market for Empagliflozin is about ₹700 crore. Juneja said the company was able to keep its price low, as it made the active pharmaceutical ingredients, as well.

In its announcement, Al-

kem Laboratories said it was launching generic Empagliflozin and its combinations in India under the brand name "Empanorm" "at prices that are approximately 80 per cent lower than the innovator products." The company further said, it's product would have an anti-counterfeit security band on the pack besides QR codes "that provide prescribing information and addi-

T.G. CO-OPERATIVE OILSEEDS GROWERS' FEDERATION LTD.
9th Floor, Parlsrama Bhavan, Basheerbagh, Hyderabad-500004.
TEL No: 040-23235501 / 02. E-mall: Info@tgollfed.In

TGOILFED, Hyderabad Invitas E-tender from potential and reputed Contractors for "Design, Supply, Fabrication, Erection & Commissioning of 15 TPH Expandable to 60 TPH with 15TPH Saturated Boller and 180KLD Capacity ETP on Turnkey Basis" at Kallurigudem (V), Vemsur (M), Khammam Dist, Telangana State, India. NOTE: (1) Publish of E-Tender: Dt: 12.03.2025 at 05:00 PM. (2) Pre-Bid Meeting on Dt.19.03.2025 at 03:00 PM. Head office, Hyderabad. (3) Last Date for uploading e -Tender was upto 27.03.2025 at 3:00 PM. (4) All Details related to Tender will be available in e-Tender Website: https://tender.telangana.gov.in

| V. Ramakrishna Sons Private Limited

CIN: U65993TN1956PTC003207

Regd. Office: Old No.5, New No.9.

First Crescent Park Road, Gandhi Nagar,

Advar. Chennal 600 020.

**NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES** 

Notice is hereby given that the following Equity Share Certificate(s) of

the Company have been reported as lost/misplaced and the registered

shareholder(s) or their legal heir(s) have applied to the Company for the

No.

10

12

The Public is hereby warned against purchasing or dealing with these

securities in any way any person(s) having any claim in respect of the aforesaid Equity Shares Certificate(s), should immediately send full details

with documentary evidence to the Company's Administrative Office at No.2,

Dr. P.V. Cherian Crescent, Egmore, Chennai 600 008, so as to reach us

within 15 days from the date of publication of this Notice, failing which the

Company will proceed to issue duplicate share certificate(s) without further

lease note that no claims will be entertained by the Company with respec

to the aforesaid equity share certificate(s) subsequent to the issue of duplicate(s) thereof.

No(s).

139

145

For V. RAMAKRISHNA SONS PRIVATE LIMITED

V. KAVITHA DUTT

Nos.

40705-44832

38401-38448

4128

48

ssue of duplicate share certificate(s).

Shareholder's and /or

Claimant's Name

"Jothi", 53/54, Race Course Road,

Mr.VIKRAM RAMAKRISHNA

"Jothi", 53/54, Race Course Road,

Mr R PRARHII

Coimbatore-641 018

Coimbatore-641 018

Place : Chennal

Date: 12.03.2025

otice No. P&P/Mech Works Kallurugudem/809/2025-26

tional patient education information on diabetes, heart failure, and chronic kidney disease in 11 languages,".

Glenmark Pharmaceuticals said its version of the SGLT2 inhibitor product was being launched as Glempa, and in multiple strengths pagliflozin 10/25 mg, besides fixed-dose combinations (FDCs)—Glempa-L pagliflozin 10/25 mg + Linagliptin 5 mg) Glempa-M pagliflozin 12.5 mg + formin 500/1000 mg).

These medications are designed to improve glycemic control in adults with Type II diabetes, while reducing cardiovascular outcomes in these patients with a heartindicated risk, a note from Glenmark said. The company has three treatment options to facilitate treatment flexibility and effectiveness, it added.

# WayCool Foods inducts new head to focus on consumer goods business

Sindhu Hariharan

Amid its financial woes, agritech start-up WayCool Foods is said to have appointed a new CEO to steer the company back on growth path. The move comes at a time when automotive veteran and former Royal Enfield CEO Vinod K Dasari has approached the National Company Law Tribunal (NCLT), Chennai, and the petition is listed for hearing on Thursday.

Dasari is listed as a director at WayCool as per its FY23 financials. His son Sanjay Dasari is also one of the original co-founders of the start-up, but he left the company last year.

Subramanian Srinivasan, executive who worked previously at Preethi Kitchen Appliances, Marico and other firms, is the new



CEO of WayCool, sources in the know said. His focus will be on driving the start-up's consumer goods business for overall growth. This will also help WayCool Co-Founder Karthik Jayaraman focus on driving the company's fundraising efforts and monetise the various subsidiaries, the sources added.

As for Dasari's plea, sources said it relates to funds he loaned the start-up, the value for which could not be ascertained. "The case comes up for hearing on Thursday and it is likely that more people, including employees and vendor partners, may join in depending on how it pans out," one of the creditors of the start-up said.

#### FINANCIAL STRESS

While WayCool started as an agri and supply chain tech start-up that sold to B2B customers, the company later developed its own consumer brands for staples, fresh produce and dairy products such as Madhuram, KitchenJi, Freshey's, and others. The Chennai-based start-up has been under financial stress and undertaken rounds of layoffs in the last one year. Former employees that businessline spoke to said variable pay of over two years along with full and final settlements are also pending. The company is also working to settle payments to vendors and other partners.

WayCool representatives declined to comment. businessline's queries to Vinod Dasari and WayCool's investor Lightrock also remain unanswered at the time of

Backed by VC firm Lightrock, Lightbox, International Finance Corporation, FMO, and others, Way-Cool has raised over \$200 million till date and has been trying to close new equity funding for over two years now. The start-up, however, was able to recently raise debt from Grand Anicut by way of non-convertible debentures at a steep interest rate. As per its FY23 financials sourced from PrivateCircle, WayCool recorded consolidated revenue

WayCool was valued close to \$800 million in its last round. Lightrock and Lightbox together hold around 60 per cent stake in the start-up and are said to be closely involved in operations cur-

of ₹1,251 crore. The start-up

had 8 subsidiaries as of FY23.

### Ola Electric may turn EBITDA positive by Q1

Our Bureau Bengaluru

of FY26.

The company stated that Opex Reduction Program. As gional warehouses and shifmodel, shipping vehicles, stores. It has also automated ductivity.

closed at ₹51.11, up by 0.39 per cent on the BSE.

### the hindu businessline. **Classifieds**

E-TENDER HOMCO Kerala invites online Tenders for the following Machineries, Raw Materials etc.

a, IBR Steam Boiler

For more details visit our websi www.homcokerala.com www.etenders.kerala.gov.in Contact: 0477-2258012, 949759028

Managing Director The Kerala State Homoeopathic Co-Operative Pharmacy Ltd. Pathirappally, Alappuzha - 688521

To advertise visit

EV player Ola Electric expects to achieve an EBITDA breakeven in its automotive segment by the first quarter

it has reduced costs by ₹90 crore per month through the implementation of its Network Transformation and part of this initiative, Ola Electric shut down all reted to a direct distribution spare parts, and accessories from its factory directly to registration and other processes while enhancing pro-

The company's shares

# TATA

(Corporate Contracts Department)

The Tata Power Company Limited, Smart Center of Procurement Excellence, 2<sup>rd</sup> Floor, Sahar Receiving Station, Near Hotel Leela, Sahar Airport Road Andheri (E), Mumbai 400 059, Maharashtra, India (Board Line: 022-67173917) CIN: L28920MH1919PLC000567

**TATA POWER** 

NOTICE INVITING TENDER (NIT) The Tata Power Company Limited invites tender from eligible vendors for the following tender package (Two-part Bidding) in Mumbai. A) Outline Agreement (OLA) of 01 year for construction of Transmission tower

foundation (Raft) at Badalapur for NHAI project. (Package Reference

Interested and eligible bidders for above Tender Packages to submit Tender Fee and Authorization Letter on or before 1500 hrs. Of 20th March 2025, Thursday. For downloading the Tender documents (Including the procedure for participation in the tender), please visit the Tender section on the website https://www.tatapower.com. Future corrigendum (if any), to the above NIT/tender will be informed on the Tender section on website https://www.tatapower.com.only.

### THE TRAVANCORE-COCHIN CHEMICALS LIMITED

(A Government of Kerala Undertaking)
P.B. No.4004, Udyogamandal P.O., Kochi-683 501, Kerala, India
Phone: 0484-2546289, 2546515.
CIN: U24299KL19515GC001237, GSTIN: 32AAACT6207B1Z1
Email: purchase@tcckerala.com, Website: www.tcckerala.com

#### E-TENDER Invites E-Tender for the following through: https://etenders.kerala.gov.in. All relevant

details, Tender Document and Corrigendum if any, can be downloaded from the

SL No.	Tender ID	Description	Last Date of Submitting Offer			
1	2025_TCCL_748570_1	Request for Proposal (RFP) for Procurement of 22 MW (AC) of Hybrid/Vanilla RE Power through Group Captive mode (Off-site)	03.04.2025			
	Sd/- Asst General Manager (Materials)					

#### **GOVERNMENT OF KERALA** DISASTER MANAGEMENT DEPARTMENT

**INVITATION FOR EXPRESSION OF INTEREST** 

Expression of Interest is invited from reputed firms empanelled with the Comptroller and Auditor General of India for appointment as an Independent Financial Auditor for the Wayanad Township Project of the Government of Kerala. The selected firm will be responsible for conducting the financial and compliance audit of the Project Implementation Unit (PIU). For further details and to collect the Tender Document, please email your details to wayanadtownship@gmail.com or call 9539701531.

Special Officer- Project Implementation Unit Wayanad Township Project



Name and Address of the entity seeking Proposal **BANGALORE INTERNATIONAL AIRPORT LIMITED BIAL Project Office, Kempegowda International Airport** Web: www.bengaluruairport.com

KIA West Metro Station (KWMS)-CIVIL, ARCHITECTURAL, FINISHES & STRUCTURAL STEEL CANOPY WORK associated works.

**NOTICE TO EXPRESSION OF INTEREST (EOI)** Short description of Scope of Work The construction of KIA West Metro station (KWMS) Civil, Architectural & finishes works includes major scope of Blockwork, Plastering, Flooring, stone cladding, Painting, Handrail, Ceiling, Waterproofing, Door & frame, Glass Partition, Canopy works including structural steel & standing Seam roof system etc. &

Pre Qualification Criteria & other Information: Available on BIAL website www.bengaluruairport.com under Tenders section.
Submission Due Date & Time for all the above: 24th March 2025 at IST 17:00 Hours.

Note: Any Further Addendums to this EOI shall be made available in BIAL website. Applicants who are interested shall express their interest through E-Mail: projecttenders@bialairport.com. To submit EOI, register and login to BIAL E-Tendering website (https://www.bialtenders.com) under event ID: 3283 Name and address of the entity seeking EOIs:

Vice President – Procurement & Contracts Bangalore International Airport Ltd.. BIAL Project Office, Kempegowda International Airport, Devanahalli, Bengaluru - 560 300 Email: projecttenders@bialairport.com Phone No: 080 - 66782431

www.bengaluruairport.com

### BINNY LIMITED

Regd. Office: No.1, Cooks Road, Perambur, Chennai 600 012. Tel: 044 - 26621053; Fax: 044 - 26621056 E-mail: liaison@binnyltd.in Website: www.binnyltd.in

EXTRA ORDINARY GENERAL MEETING OF THE COMPANY TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM) E-VOTING **INFORMATIONS AND BOOK CLOSURE DATES** 

NOTICE is hereby given that the Extra Ordinary General Meeting of the Binny Limited (the Company) is scheduled to be held on Monday, 07th April, 2025 at 11.00 A.M. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with General Circular Nos. 14/2020 dated 8th April. 2020. 17/2020 dated 13th April. 2020 and 20/2020 dated 5th May, 2020, 13th January, 2021, 8th December, 2021, 14th December, 2021, 5th May, 2022, 28th December, 2022, 25th September, 2023, 09/2024 dated 19th September 2024 issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') and applicable provisions of the Companies Act, 2013 (the 'Act') and the rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and other circulars issued by SEBI from time to time, to transact the Ordinary businesses as set out in the Notice dated 06th March, 2025 of EGM. Members attending the EGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Act.

In Compliance with the MCA Circulars and SEBI circulars, the Notice of the EGM have been sent by electronic mode only to those Members whose email addresses are registered with the Company / Registrar and Share Transfer Agents or their respective Depository Participants. REMOTE E-VOTING:

Place: Chennai

Date: 12.03.2025

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules 2015 and Regulation 44 of the SEBI (LODR) the company is providing its members the facility to exercise their right to vote at the EGM by electronic means on all the businesses set forth in the Notice of the EGM through remote e-voting services provided by CDSL. The detailed instructions for the remote e-voting facility are contained in the Notice of the EGM which has been sent to the Members.

The details pursuant to the provisions of the Companies Act and Rules are given hereunder:

Cut off date for the purpose of remote e-voting is Monday, 31st March, 2025

Period of e-Voting: E-voting starts from 9.00 AM on 04th April, 2025 and ends at 5.00 PM on 06th April, 2025. Please note that the remote e-voting will not be allowed beyond the above mentioned time and date.

Persons who have acquired shares and become the members of the Company after the dispatch of the Notice of the EGM and holding shares as on the cut-off date i.e. 31st March, 2025 may case their votes by following the instructions and process of remote e-voting as provided in the Notice of the EGM.

Notice of the EGM is available on the Company's website at www.binnyltd.in and website of the CDSL

A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the depositories as on the cut-off date only, shall be entitled to avail the facility of remote e-voting as well as the voting in the EGM. However if the person is already registered with the CDSL for remote e-voting, the existing User ID and password shall be used for casting votes.

Members attending the EGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the EGM through E-voting at the EGM (Insta Poll).

Members who have casted their votes through remote e-voting may also attend the EGM through VC/ OAVM facility but shall not be entitled to cast their votes again at the EGM

The procedure for e-voting, attending the EGM through VC/ OAVM facility and registration of E-mail ID by the shareholders has been provided in the Notice of the EGM. The same is available on the website of the Company www.binnyltd.in, website of the CDSL www.evotingindia.com and on the website of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com.

If you have any queries or issues regarding attending the EGM and e-voting from the CDSL e-voting system, you can write an email to the helpdesk www.evotingindia.com.

> Sd/-Satyanarayanan Balakrishnan Whole Time Director DIN: 06620068

For BINNY LIMITED

Toll Free: 1800 102 4161

3, Pharma Grade Cane Sugar 4, Lactose IP/BP/USP-HMS HOLLANI

### பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவைத் திரட்டுவோம்

# உயிரே போனாலும் எதேச்சாதிகார பா.ஐ.க.வுக்கு அடி பணியமாட்டோம்: ஸ்டாலின் ஆவேசம்

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவைத் திரட்டுவோம், உயிரே போனாலும் பணியமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில் தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்படும் மாவட்டங்களில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூரில் நடைபெ<u>ற்</u>ற பொதுக்கூட்டத்தில் கண்டன தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

முந்தைய ஆட்சியாளர்களால் 10 ஆண்டுகாலம் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வளைந்தமுதுகோடு தமிழ்நாட் டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்து அவலம் அரங்கேறியது. தற்போது நம்முடைய உரிமைகளை பறிப்பதையும், தமிழ்நாட்ட<u>ை</u> கொச்சைப்படுத்துவதையும் ் நம்மால் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஆட்சியில் இருப்பதற்காக, பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு இல்லாத அடிமை கூட்டம் இல்லை

மத்திய அரசின் எதேச்சாதிகாரம் சுயமரியாதையும், இனமான உணர்வும் கொண்ட இயக்கம் தி.மு.க. மத்திய அரசின் எதேச்சாதிகாரத்துக்கு தி.மு.க.வின் போராட்ட குணத்தை வேண்டிய நிலையை உருவாக்கி உள்ளார்கள்.

பிரதமர் மோடி, மத்தியில் ஆட்சிக்கு பிறகு கட்சிகள், மாற்று பொறுப்பில் இருக்கும் மாநில அரசுகளை பழிவாங்க மாட்டேன். எந்த வகையிலும் மாநில பழிவாங்கப்படாது என அரசுகள் உறுதியளிக்கிறேன். என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய–மாநில உறவுகள் சீர்குலைய தரமாட்டேன் இடம் என்று ஆனால் எதிர்க்கட்சி சொன்னார். ஆளக்கூடிய மாநிலங்களை அரசியலை நடத்தி பழிவாங்கும் கொண்டு இருக்கிறீர்கள்.

தமிழ்நாடு என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா? நாங்கள் உழைத்து வரி

பகிவ அலுவலகம்: ஹெச்டிஏப்சி பேங்க் ஹவஸ்

we மாசன்னர் your word மும்பை 400 013 மற்றும் அதன் அலுவலகம் ஒன்று உள்ளது ரீடெய்ல் போர்ட்போலியோ மானேஜ்மெண்ட், ஹெச்டிஎப்சி பேங்க் லிமிடெட், 1வது

ஐ–திங்க் டெக்னோ வளாகம், கஞ்சூர்மார்க் (கிழக்கு), மும்பை 400042,

ஹெச்டிஎப்சி பேங்க் லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்டுள்ள

பத்திரங்கள் விற்பனை அறிவிப்பு மற்றும் பொது அறிவிப்பு

பத்திரங்களுக்கு எதிரான கடக்/ ஓவர் டிராப்ட்டின் தன்மையில் கடன் வசதிகளைப் பெறுவதற்காக. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களை விற்பனை செய்வது குறித்த ஹெச்டிரப்சி வங்கி கியிடெட்டின் ("வங்கி") கீழே குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்களுக்கு இதன்

ஹெச்டிளப்சி வங்கி லிமிடெட்டின் ('வங்க்') ஃழே குறபபடபடபடுகளை உடைந்து.
மூலம் அறிவிக்கப்படுகிறது.
ஒப்புக் சொள்ளப்பட்ட கடன் விதிமுறைகளின்படி நிலுவைத் தொகைகளை திருப்பிச் செலுத்துவதில் கடன்தாரர்கள் தொடாந்து தவறியதன் காரணமாக, ஃழேயுள்ள கடன் கணக்குகள் கடன்றற நிலையில் உள்ளன. இந்த கடன் வாங்குபவர்களுக்கு வங்கி ஃழே குறிப்பிடப்பட்ட தேதியில் இறுதி விறபனை அறிவிப்பு உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, வங்கி உறுதிமொழியை செயல்படுத்தி, கடன்தாரருக்கு ஃழே உள்ள கணக்குகளில் உள்ள நிலுவைத்

தொகையை முழுவதுமாக திருப்பிச் செலுத்த 7 நாட்கள் அவகாசம் வழங்கியது, தவறினால், இது தொடர்பாக மேலும் அறிவிப்பை வெளியிடாமல், அடமானம் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களை விறக வங்கிகுக அத்திரங்க உள்ளது. கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய தொகையை புறக்கணித்தனர் மற்றும் செலுத்தத் தவறி விட்டனர், எனவே, கடன் ஒப்பந்தத்தின் கீழ் வங்கி அதன் உரிமைகளைப் பயண்படுத்துவதன் மூலம், 20 மார்ச், 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு செலுத்த வேண்டிய நிலுவைத் தென்கவை மீட்டுடுப்பதற்காக பத்திரங்களை விறக/ அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.

தொகையை மீட்டெடுப்பதற்காக பத்திரங்களை விற்க , அப்புறப்படுத்த முடிவு செய்லுள்ளது. எந்த நேரத்திலும், பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக, அடமானம் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்தால், மார்ஜின் தேவையில் மேலும் குறைபாட்டை உருவாக்கினால் பின்னா வங்கி அதன் விருப்பத்தின் பேரில் அடமானம் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களை ஒரு (1) காலண்டர் நாளுக்குள், இவு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாமல் விரும் என்று கடக்தாராக்குக்கு மேலும் அறிவிக்கப்படுதிறது. அடமான பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை சரிசெய்த பிறகும் மீதமுள்ள பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை சரிசெய்த பிறகும் மீதமுள்ள நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த கடன்தாராகள் பொறுப்பேற்க வேண்டும்.

கடன்காரர் பெயர்

XXXX0326 சுனில் குமார் மேத்தா

XXXX8655 கே ஆர் கீதா ரமணி

XXXX2365 **С**в. вергат

XXXX2100 ஆர் புனிதா

XXXX6876 (ഇ ഖെണ്ട)

XXXX4200 கிருத்திகா ஜி

XXXX7759 கே மாதவன்

XXXX8511 பார்வதி

14 XXXX2700 ஜே ராஜதுரை

XXXX4502 மாளவிகா ஜெயராம்

XXXX9422 கே கே ராமச்சந்திரன்

XXXX5404 கௌசல்யா கவுர்

XXXX1388 செல்வம் யாமினி

XXXX1061 கே ஸ்ரீகாயத்திரி

சேனாபதி பாபட் மார்க், லோயர் பாரேல் (மேற்கு)

செலுத்திய பணத்தில் எங்களுக்கான நிதியை கொடுப்பதில் பிரச்சினை? 43 லட்சம் பள்ளி குழந்தைகளின் நலனுக்கான நிதியை விடுவிக்காமல் மிரட்டுவது நியாயமா?

தேசிய கல்வி கொள்கையை ஏற்க வில்லை என்று தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை என்பது கல்வி கொள்கை அல்ல, காவிக் கொள்கை. இந்தியாவை வளர்க்க உருவாக்கப்பட்ட கல்வி அது கல்வி கொள்கை அல்ல. இந்த கொள்கை தமிழ்<u>நாட்</u>டின் கல்வி வளர்ச்சியை அழித்து ஒழித்துவிடும் எதிர்க்கிறோம். என்றுதான்

ஜனநாயகம்,நாகரிகம் தெரியாதா?

கோபத்தில்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மீது கோபப்படுகிறார். நமக்கு ஜனநாய கத்தன்மை, நாகரிகம் இல்லையாம். 'கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றிய இனம் நம் தமிழ் இனம். உலகத்துக்கே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பண்பாட்டை உருவாக்கி கொடுத்த அத்தகைய தமிழனுக்கு ஜனநாயகம் தெரியாதா? நாகரிகம் தெரியாதா? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது.

தமிழ்நாடு விடாமல் போராடுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், *தமிழ்நாட்டை* சேர்ந்தவர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார். தமிழ்நாட்டை கொச்சைப்படுத்துவதுதான் உங்கள் வமக்கம். எங்கள் மாநிலத்தில் இருந்து வரியை வசூல் செய்துவிட்டு, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரிகமா? தமிழ் பிடிக்கும், தமிழில் பேசமுடியவில்லையே என்று கூறிவிட்டு, தமிழுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதுதான் நாகரிகமா?

தாய் மொழியை வலியுறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு, சமஸ்கிரு தத்கையம். இந்தியையும் திணிப்பதுதான் நாகரிகமா?

வந்தால் அன்று மாலையே ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதும், தமிழகத்தில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் நாங்கள் ஒரு விழுக்காடு நிகி கேட்டத்தில் ஒதுக்காமல் இருப்பதுதான் ஒரு எய்ம்ஸ் நாகரிகமா ? ஒரே ஆஸ்பத்திரியை அறிவித்துவிட்டு, 7 ஆண்டுகள் ஆகியும் அதை கட்டாமல் ஏமாற்றுவதுதான் நாகரிகமா? நாகரிகத்தை பற்றி யார் பேசுவது அடையாளமே அநாகரிகத்தின் நீங்கள்தான். அநாகரிகத்தையே அராஜகமாக பயன்படுத்துவது நீங்கள்கான்.

கூட்டாட்சி இந்திய நாட்டின் அமைப்புக்கும், ஜனநாயக அச்சுறு<u>த்</u>தலை கொள்கைகளுக்கும் வகையில் ஏற்படுத்தும் தொகுதி மறுசீரமைப்பு இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்கள் குரலை மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலையில், எண்ணிக்கை இன்னும் இந்த குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அழிக்க முடியாத அநீதி ஆகும். பல்வேறு மாநில கட்சிகள் இணைந்து எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகளை நாம் எடுப்போம். தரமாட்டோம். அதிகாரத்தை பறிப்போம். இதை கேள்வி கேட்டால் தொகுதிகளை குறைப்போம் என்ற அளவுக்கு எதேச்சதிகார ஆட்சியை நடத்தும் பா.ஜ.க.வுக்கு, உறுதியோடு சொல்கிறேன். பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு<sup>°</sup> நாம் கொண்டும், காரணத்தை உயிரே போனாலும் அடிபணியமாட்டோம்.

பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்க<u>ு</u> எதிராக ஒட்டுமொத்தமாக இந்தியாவை திரட்டுவோம். சமூக மதசார்பின்மை, கூட்டாட்சி இந்தியா, மாநில சுயாட்சி கோட்பாடுகளின் கீழ் இந்தியாவை அணி திரட்டுவோம். அணி திரட்டினால் அப்படி மட்டுமே இந்தியாவை காப்பாற்ற அதனால் தமிழ்நாடு முடியும். போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற போராட்டமானது இந்தியா முழுமைக்குமான போராட்டமாக மாற போகிறது. தமிழ்நாடு தொடர்ந்து போராடும். தமிழ்நாடு இறுதிவரை இறுதியில் வெல்லும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் ஆவடி நாசர், தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் உள்பட நிர்வாகிகளும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

### ரூ.15 ஆயிரத்து 906 கோடியில்

# பூந்தமல்லி – பரந்தூர் விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிப்பு

சென்னை, மார்ச்.13-பரந்தூரில் புதிய விமான நிலையம் வருவதன் எதிரொலியாக பூந்தமல்லி – பரந்தூர் வரையில் ரு. 15 ஆயிரத்து 906 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.

சென்னை விமான நிலையம் விம்கோ நகர், சென்டிரல் பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் ரெயில்கள் மெட்ரோ தூரத்துக்கு இயக்கப்படுகின்றன. நாள்தோ<u>று</u>ம் மெட்ரோ ரெயில் சேவையை 3 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்பம் முதலே மெட்ரோ ரெயில் சேவைக்கு பொதுமக்களிடம்

வரவேற்பு இருந்தது. இதனால் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தடைபெ<u>ற்று</u> வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் கிலோ மீட்டர் தொலைவில் என 3 வழித்தடங்களில் சென்னை ரெயில் மெட்ரோ கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் 3வது வழித்தடத்தில் உயர்மட்ட மெட்ரோ ரெயில்

....Petitioner/Petitioner

IN THE COURT OF THE

FAMILY

COURT AT CHENNAI H.M.O.P. NO. 4137 OF 2024

Loganayaki, W/o.Suresh 18/15, Rani Anna Nagar K.K.Nagar, Chennai-600 078.

Mr.Suresh S/o. Ezhumalai 11/197, Nehruji Street

Paraniputhur, Chennai-600 128

Please take notice that the

Petitioner had filed the above H.M.O.P No.4137 of 2024. In the

above divorce case came up for hearing on 17.04. 2025.

Kindly appear on 17.04.2025 at 10:30 A.M before the said

Court failing which the case will

be heard and decide in your

to you by Paper Pub returnable by 17.04.2025.

The learned lind ADDITIONAL FAMILY Court at Chennai has been pleased to order notice

.Respondents/Respondents

Moogambigai Nagar



நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை வரையிலான 4வது வழித்தடத்தில் 18 உயர்மட்ட நிலையங்களும், 9 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களும், மாதவரம் சோழிங்கநல்லூர் வரையிலான

5வது வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும், 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன. இதற்கிடையே மெட்ரோ

ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ தொலைவுக்கு மீட்டர் மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் (விமான நிலையம் அமையவுள்ளது) வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க அலோசிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

### பரந்தூர் வரை

நீட்டிப்புக்கு ஒப்புதல் இந்த சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து . வழித்தடம் நீட்டிப்புக்கு ஒப்புதல்

அளித்தது. தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவனம் இறங்கியது.

பூந்தமல்லி – பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே செய்யப்பட்டு அதற்கான செய்யப்பட்டு ஆய்வுகள் வந்தது. இதற்கிடையே பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் (11ந்தேதி) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் செயலாளர் கோபாலிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக அரசிடம் வழங்கியுள்ள திட்ட அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரையில் வழித்தடம் அமைகிறது.

இந்த வழித்தடத்தின் மொத்தம் நீளம் 52.94 கிலோ மீட்டர் ஆகும். மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. திட்டத்தின் மொத்த செலவு ரூ.15 ஆயிரத்து 906 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 2ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை வரும் 2028ம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது.

#### எஸ்எம்எப்ஜி இந்தியா ஹோம் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (முன்பு புல்லர்டன் இந்தியா ஹோம் பைனான்ஸ் கோ. லிமிடெட்)

கார்ப்பரேட் அலுவலகம் : 503 & 504, 5வது தளம், ஜி பிளாக், இன்சிப்ரே பிகேசி, பிகேசி மெயின் ரோடு, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், பாந்த்ரா (இ), மும்பை 400051

பதிவு அலுவலகம் : காமர்ஸ்சோன் ஐடி பார்க், டவர் பி, முதல் தளம், எண்.111, மவுண்ட் பூந்தமல்லி சாலை, போரூர், சென்னை 600 116, தமிழ்நாடு அசையா சொத்து சுவாதீனம் எடுத்த அறிவிப்பு [(பிற்சேர்க்கை IV விதி 8 (1) ன் கீழ்)]

pasகயெய்பமிட்டுள்ளவீட்டு கடன்வசதி வழங்கும்.நிறு வனமான [தேசியவீட்டுவசதிவங்கியில் முறையாகப்பதிவு செய்யப்பட்டுள்ளது (முழுமையாக PSI க்கு சொந்தமானது )] எம்சப்தி இந்தியா நோக் பை**ளாள்ஸ் கம்பெளி லிவிட்டட்டின்** (முன்பு புல்லாடன் இந்தியா ஹோம் பைளன்ஸ் கோ. லிமிடெட்) (இனி SMIFFC என அழைக்கப்படும்) மீகிமிக்கப்பட்ட அதிகளி அவர்கள், 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி செம்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து என உரிமை அமலாக்கச் சட்டத்தின் கீழும் (64 ஆப் 2002), மேற்சொன்ன சட்டத்தின் 13(12)வது பிரிவின் இருவுங்கப்பட்ட அதிகாரத்தின் கீழும், 2002ம் ஆண்டு கடலிட்டுச் பீதான உசிமை அமலக்க சட்டத்தின் கீழும் ( 64 ஆப் 2002 ), பேற்சொன்ன சட்டத்தின் 13 (12)வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதி வாத்தின் கீழும், 2002ம் ஆண்டு டெனிட்டும் சோத்துக்கள் நீதான உசிமை (அமலாக்க) விதிகள், 3வது விதிமுறைக்கு ஏற்பவும், மேற்படி சட்டத்தின் 13 (2) பிரிவின் கீழ் உடன்தாரர்களாகிய நீங்கள் (கீழு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள்) அத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை முற்பம் சிலதுத்த தவறியதால் உடன்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொதுவாகவும் அதிவிக்கப்படுதிறது யாதெனில் கீழி கைகெயர்ப்பம்ட்டுள்ள தொகையை நிறும்பர் செலுத்த தவறியதால் உடன்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொதுவாகவும் அதிவிக்கப்படுதிறது யாதெனில் கீழி கைகெயர்ப்பம்ட்டுள்ள அங்கீகிக்கப்பட்ட அதிகளியானவர். கிழக்குறிப்பிட்டுள்ள சொத்தை மேற்சொன்ன சட்டப்பிரிவு 13, துணை பிரிவு ( 4)ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படியும் மற்றும் கடனிட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் வலது விதிமுறைக்கு இணங்கவும் சவாதீனம் சடுத்துக் கொண்டார். உடன்தாரர்களுக்கு குறிப்பாகவும், பொதுவாகவும் சச்சரிக்கப்படுவது யாதெனில், கவாதீனம் சடுத்துக் கொண்ட இந்த சொத்து "SMHTC"க்கு செறுத்த கோண்டிய வீழ்களுக்க கடாது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. யாரும் மேற்படி செத்து தொள்ளக் கூடாது இதன் குலம் அறிவிக்கப்படுகிறது.

en c	மும் மற்றும் ஏற்கப்புகளையும் கைற்றுக் கொள்ளக் கட்டாறு எனது அற்க முகம் அறங்களைப்படுகற்று.							
	கடன்தாரர் / உத்தரவாததாரர் பெயர் மற்றும் கடன் கணக்கு எண்	பாதுகாக்கப்பட்ட சொத்துகளின் விவரம் (அசையா சொத்து)	கோரிக்கை அறிவிப்பு தேதி மற்றும் தொகை	சுவாதீனத் தேதி				
	கடன் கணக்கு எண் : 601007210370260 & 601007510418972 1. சரவணன் எம். (விண்ணப்பதாரர்) திபே. மீனாட்சி சந்தரம் பெரியகரப்பள் 2. எஸ். சித்ரா (உடன் கடன்தாரர்)	சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் நிலம் மற்றும் கட்டிடம். மனை எண். 6C, விஸ்தீரணம் 1122 சதுர அடி நிலம். இந்த நிலம் பழைய சர்வே எண். 148/1. புதிய சர்வே எண். 148/18, பட்டா எண். 1643ன் படி, புதிய சர்வே எண். 188/181. பூடுபெரும்புதூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம். கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது மற்றும் இதன் எல்லைகள் • வடக்கு: மனை எண். 6D; • தெறகு : காத்தாமி அம்மன் நகர்; • கிழக்கு: 10 அடி, பொதுச் சாலை மற்றும் மனை எண். 68; • மேற்கு : சலன் நகர் கேஅவுட்ட + விஸ்தீரணம் • வடக்குப் பக்கத்தில் : 27 அடி; • தெறகுப் பக்கத்தில் : 34 அடி > அங்குலம் பக்கத்தில் : 79 (ஸ்ப்ளே) + 23' அடி; • மேற்குப் பகுதியில்: 34 அடி > அங்குலம். இத்த சொத்தானது பம்மல் சார்பதிவு மாவட்டம் மற்றும் தென் சென்னை பதிவு மாவட்டத்தில் உள்ளது.	11.12.2024 ரு.46,67,638.55/– (ரூபாய் நாற்பத்தைத்து லட்சத்து அறுபதற் தேழாயிரத்து அறுதாற்று முப்பத்தி யெட்டு மற்றும் ஐம்பத்தைத்து பைசா மட்டும்) மற்றும் வட்டி	06.03.2025				

இடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு தேதி : 06.03.2025

ஒப்பம்/— அங்கீகரிக்கப்பட்ட அதிகார் எஸ்எம்எப்ஜி இந்தியா ஹோம் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட்டிற்கால (முன்னர் புல்லர்டன் இந்தியா ஹோம் பைனான்ஸ் கோ. லிமிடெட்

# (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 809/2024 இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925

மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

தொடர்பான மனு மற்றும் 14.11.2019 அன்று காலம் சென்ற திரு. கே.வா.நித்யானந்தம் அவர்களின் உயில் சாசனம் தொடர்பான மனு ı) திருமதி. A. அம்பிகா, க/பெ. அன்பு இலங்கோ

த/பெ. லேட் கே.வா.நித்யானந்தம் ாண். 14A, செந்தில் நகர், பொன்னியம்மன்மேடு, அம்பத்தூர், சென்னை–600 110 2) திருமதி. மனோன்மணி, க/பெ. வி.ராஜன் க/பெ. லேட் கே.வா.நித்யானந்தம் பரமேஸ்வரன் விஹார், எண்.67

3) திரும்தி. J. நிர்மலா, க/பெ. வி.ஜெய கோபால் த/பெ. லேட் கே.வா.நித்யானந்தம்

பிளாட் எண். 137–138, திருவாய்மொழி தெரு, அய்யனார் அவின்யூ, திருவள்ளூர்–602 001 4) திருமதி. K.N.சரோஜா க/பெ. திரு. சம்பத்குமார் க/பெ. லேட் கே.வா.நிக்யானந்தம் ாண்.21/8, 3வது பிரதான சாலை, நங்கநல்லூர், சென்னை–600 06.1 5) திருமதி. R. வாணி ஸ்ரீ

க/பெ. திரு. ஆர். ரகுராமன் த/பெ. லேட் கே.வா.நித்யானந்தம் எண். 48/60. 2வது சாலை. LOCO கிட்டம்.

சென்னை – 600 082, ஜவஹர் நகர், 2வது தெரு, லோகோ ஸ்கீம், எண் 4e/eo என்ற முகவரியில் வசித்து வந்து 14.11.2019 அன்று காலம் சென்ற திரு. K.V.நித்யானந்தம் அவர்களின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிமைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 07.04.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறி விக்கப் படுகிறார்கள்.

2025ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

R. **ரவீந்திரன்**, S. ஜெயா **ஸ்ரீ,** ். ஸ்ரீ ருத்ரா உதவி பதிவாள மனுதாரரின் வழக்கறிஞர்கள், எண்.5/9, 1வது தளம், அறை எண்.108, சுங்குராமன் தெரு, சென்னை–800 001 உயர்நீதிமன்றப்

Loganayaki IN THE COURT OF SUBORDINATE JUDGE AT TAMBARAM I.A.No.2 of 2022

in
O.S.No.177 of 2009
Mrs.R.Vasanti Ram Narayan
Wife of Mr.S.Rama Narayan,
32, Ramachandra Road, Nehru Nagar,
Chromepet, Chennai - 600044.
...Petitioner/F

I.Mr.Suresh (Died), Son of E.Sivelingam, 2.Mr.Ramesh (Died), Son of E.Sivelingam, 3.Mrs.I.Malini, Wife of N. Thangavelu, 4.Mrs.K. Mythili, Wife of G.C. Kadhiravan, 5.Ms. Shalini, D/o.Mr.E.Sivalingam 6.Mrs.Prabha Ramesh, Wife of Late Ramesh, 2.Mr.Alsah, Son of Late Ramesh, 8.Ms.Bhavya, D/o.Late Ramesh, 8.Ms.Bhavya, D/o.Late Ramesh, ...Respondents/Defendants 9.Mrs. Uma Suresh, Wife of Suresh, ...Proposed 9th Defendant To

R8. Ms.Bhavya, D/o.Late Ramesh, Represented by her Natural Guardian and Mother (the 6<sup>th</sup> Respondent/Defendant)

Please take notice that the above suit has been filed as against you and the same has been posted for your appearance on 24.03.2025 before the Hon'ble Sub Judge at Tambaram at 10.30 A.M. Hence you have to appear before the Hon'ble Sub Judge, Tambaram on 24.03.2025 at 10.30 A.M. in person or through duly instructed counsel, failing which the same will be heard and decided in your absence.

... Petitioner

... Respondent

ரின்னி லிமிடெட்

CIN: L17111TN1989PLC005738 பதிவு அனுவலகம் : 1, குக்ஸ் ரோடு, பெரம்பூர், சென்னை -600 012. தொலைபேசி : 044 - 2662 1053; தொலைநகக் : 044 - 2662 1056 மின்னஞ்சல் : liaison@binnyltd.in இணையதனம் : www.binnyltd.in

காணொளி காட்சி ("VC") / பிற ஓலி ஓளி சாதனங்கள் ("OAVM") மூலம் மிண்வாக்களிப்பு தகவல் மற்றும் புத்தகத்தை மூடும் தேதிகளுக்காக நடத்தப்படும் நிறுவனத்தின் கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தை கூட்டியது பற்றிய தகவலுக்காண அறினிப்பு

9ின்னி லிமிடெட் (நிறுவனம்) கூட்டிய கூடுதல் சாதாரண பொதுக் கூட்டம் 2025 **ஏப்ரல் 07ம் தேதி திங்கட்கிழமை** <mark>காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது என்று இ</mark>தன்மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8, 2020, 17/2020 தேதியிட்ட 13 ஏப்ரல், 2020 மற்றும் 20/2020 ஜனவரி 5, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். . 14/2020க்கு இணங்க காணொளி காட்சி (VC) / பிற ஒலி ஒளி சாதனங்கள் (OAVM) மூலம் 2021, 8 டிசம்பர் 2021, 14 டிசம்பர் 2021, 5 மே 2022, 28 டிசம்பர் 2022, 25 செப்டம்பர் 2023, 09/2024 தேதியிட்ட செப்டம்பர் 19, 2024 தேதியிட்ட கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (MCA') மற்றும் பயன்பாட்டு விதிகள் நிறுவனங்கள் சட்டம், 2013 'சட்டம்') மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் SEBI (பட்டியலிடுதல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்துதல் சம்பந்தமான தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 ('SEBI பட்டியல் விதிமுறைகள்') மற்றும் SEBI அவ்வப்போது வெளியிடும் பிற சுற்றறிக்கைகள், அமைக்கப்பட்டுள்ளபடி சாதாரண வணிகங்களை பரிவர்த்தனை செய்ய EGMன் மார்ச் 6, 2025 தேதியிட்ட அறினிப்பில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் சட்டத்தின் பிரிவு 103ன் கீழ் கோரம் கணக்கிடும் நோக்கத்திற்காக VC/OAVM மூலம் EGM கனக்கிடப்படும்.

எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனம் அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் அல்லது அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்(கள்) ஆகியோரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அசாதாரண பொதுக் கூட்ட அநினிப்பு மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.

### கொலைதூர மின்னணு வாக்களிப்பு:

இடம் : சென்னை தேதி : 12.03.2025

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 108ன் மற்றும் நிறுவனங்களின் திருத்த விதிகள், 2015ன் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதி 20 மற்றும் செக்யூரிட்டில் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறை 2015-ன் ஒழுங்குமுறை 44 ஆகியவற்றுக்கு இணங்க, நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு, CDSL வழங்கும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு சேவைகள் மூலம் அசாதாரண பொதுக் கூட்ட அறினிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வணிகங்களுக்கும் மின்னணு வழிமுறைகள் மூலம் அசாதாரண பொதுக் கூட்ட கூட்டத்தில் (EGM) வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு வசதிக்கான விரிவான வழிமுறைகள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட அசாதாரண பொதுக் கூட்ட அறிவிப்பில் உள்ளன.

நிறுவனங்கள் சட்டம் மற்றும் பிற விதிகளின்படி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

தொலைதூர மின்னணு -வாக்களிப்புக்கான கட்-ஆஃப் தேதி **திங்கட்கிழமை,** 31**மார்ச்,** 20254 ஆகும்.

மின்னணு வாக்களிப்பு காலம் : மின்னணு வாக்குப்பதிவு O4 ஏப்ரல், 2025 **அன்று காலை** 9,00 **மணிக்குத்** தொடங்கும் மற்றும் **ஏப்ரல் O6, 2025 அன்று மாலை** 5.00 **மணிக்கு** முடிவடைகிறது. மேலே குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் தேதிக்கு அப்பால் தொலைதூர மின்னணு வாக்களிப்பு அனுமதிக்கப்படாது என்பதை நினைவில்

கூடுதல் சாதாரண பொதுக் கூட்ட அறினிப்பு அனுப்பப்பட்ட பிறகு பங்குகளைப் பெற்று, நிறுவனத்தின் உறுப்பினராகி, கட்-ஆஃப் தேதியின்படி அதாவது 31 மார்ச், 2025 அன்று பங்குகளை வைத்திருக்கும் நபர்கள். கூடுதல் சாதாரண பொதுக் கூட்ட அறினிப்பில் வழங்கப்பட்டுள்ள தொலைதூர மின்னனு வாக்களிப்பு வழிமுறைகள் மற்றும் செயல்முறையைப் பின்பற்றி வாக்களிக்கலாம்.

கூடுதல் சாதாரண பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பு நிறுவனத்தின் இணையதளத்திலும் www.binnyttd.in CDSL-ன் இணையதளத்திலும் www.evotingindia.com கிடைக்கும்

உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில், கட்-ஆஃப் தேதியில் பெயர் இடம் பெற்றுள்ள நபர் மட்டுமே, தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் அசாதாரண பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் வசதியைப் பெற தகுதியுடையவர். எவ்வாறாயினும், அந்த நபர் ஏற்கனவே CDSL-ல் தொலைதூர மின்னணு வாக்களிப்புக்காக பதிவு செய்திருந்தால், ஏற்கனவே உள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை வாக்களிக்கப் பயன்படுத்தலாம்..

VC/OAVM வசதி மூலம் கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள், தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் தங்கள் வாக்குகளைச் செலுத்தாதவர்கள் கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்க முடியும்.

தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள், VC/OAVM வசதி மூலம் கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், ஆனால் கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்கத் தகுதி பெற மாட்டார்கள்.

. மின்னனு வாக்குப்பதிவு, VC/OAVM வசதி மூலம் கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வது மற்றும் பங்குதாரர்களால் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வது போன்ற நடைமுறைகள் அசாதாரண பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. இது நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது: www.binnyltd.in, CDSLன் இணையதளம் www.evotingindia.com "மற்றும் ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளமான பிஎஸ்இ விமிடெட்டின் ww.bseindia.comலும் பார்வையிடலாம்.

CDSL மின்னணு வாக்களிப்பு முறை மூலம் கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வது மின்னணு வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், www.evotingindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

> ஒப்பம்/-த\_\_\_\_, சத்யநாராயணன் பாலகிருஷ்ணன் முழு நேர இயக்குணி DIN: 06620068

நாள் : 1 3.03.2025 இடம் : தமிழ்நாடு

## 🦰 ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்.

அறிவிப்பு தேதி

11-03-2025

11-03-2025

11-03-2025

11-03-2025

06-03-2025

06-03-2025

06-03-2025

11-03-2025

11-03-2025

11-03-2025

06-03-2025

11-03-2025

11-03-2025

ஒப்பம் / ஹெச்டிஎப்சி பேங்க் லிமிடெ

நிலுவைத் தொகை

164.78

67.93

7,08,775.33

99,802.64

2,22,429.60

2,23,901.00

3,84,835.48

99,815.84

9,92,616.82

19,76,076.13

. பதிவு அலுவலகம் : 501, சல்கான் ஆரம், ஜசோலா மாவட்ட மையம், புதுடெல்லி –110025 CIN: U65900DL2020PLC366027

### ஏல அறிவிப்பு

வங்கியினால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அறிவிப்புகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் அனுப்பியபோதிலும், வங்கியிடமிருந்து பெற்ற தங்க நகை கடன்/கள் அவர்களால் சரி செய்யப்படவில்லை என்பதை ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்டின் கீழ்க்கண்ட கடன்தாரர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். வங்கியில் செக்யூரிட்டியாக வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது, அதன்படி 27 மார்ச், 2025 அன்று மாலை 03:00 ம**ணிக்கு** கடன் பெற்ற கிளை வளாகத்தில் ஏலம் விடப்படும் என்று அனைத்து கடன்தாரர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஏல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி கடன் வாங்கியவர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அதை

						99-11 == 11194111		
வ. எண்.	கிளை	கணக்கு எண்	கணக்கு வைத்திருப்பவர் பெயர்	தந்தை/கணவன் பெயர்	முகவரி	கணக்கு துவக்க தேதி	செலுத்த வேண்டிய தொகை	
1	சென்னை	104142511253	மகேஸ்வரன் G	C/o கணபதி	1 1672 A, கலைஞர் தெரு, காந்தி நகர் ரெட்ஹில்ஸ், திருவள்ளூர், தமிழ்நாடு 600052	23-10-2024	154,322.71	
2	சென்னை	104142510761	பரத் K G	S/o க <b>ஜே</b> ந்திரன்	X 87/1, கங்கைக்கரைபுரம் பிரகாசம் தெரு, தியாகராய நகர், தி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017	11-06-2024	144,250.76	
3	சென்னை	104142510836	ВЅшпц	S/o P பலராமன்	16/15, நொச்சிக்குப்பம், மயிலாப்பூர் சென்னை, தமிழ்நாடு 600004	02-07-2024	163,090.32	
4	சென்னை	104142511174	P ரங்கநாதன்	S/0 V பரந்தாமன்	எண் 3, மகாத்மா காந்தி தெரு, அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர் விரிவு, திருவள்ளூர், தமிழ்நாடு 600053	05-10-2024	115,190.41	
5	சென்னை	104142511306	Свлц К R	S/o ராமச்சந்திரன்	எண் 13, முத்தமிழ் தெரு, பொன்னியம்மன் நகர் சிட்லபாக்கம், செங்கல்பட்டு, தமிழ்நாடு 600064	01-11-2024	200,913.25	
6	சென்னை	104142511311	முஜுபு R P M	S/o பீர் முகமது இப்ராகிம்	எண் 5, பவானி தெரு, தரமணி TTTI தரமணி, பாரதி நகர், சென்னை, தமிழ்நாடு 600113	02-11-2024	206,899.21	
7	சென்னை	104142511315	பிரமோத் F	S/o பிரான்சிஸ்	67, க்ரஷர் சாலை, சித்தாலப்பாக்கம், செங்கல்பட்டு, தமிழ்நாடு 600126	04-11-2024	285,101.04	
8	சென்னை	104142511334	முரளி S	S/o சிவலிங்கம்	3 5/7, வைத்திய நாதன் தெரு, தண்டையார்பேட்டை தண்டையார்பேட்டை, சென்னை,	07-11-2024	136,920.60	

#### ஏல தேதி 27 மார்ச், 2025 அன்று மாலை 03.00 மணி எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஏலத்தில் இருந்து எந்தவொரு கணக்கையும் நீக்க அல்லது ஏலத்தை ரத்து செய்ய வங்கிக்கு உரிமை உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்

a Guardian & wards original petition in G.W.OP. No.11/2025, before the Honourable Court seeking permission to sell for the welfare & benefit of the minor the minor's undivided share in the residential situated at bearing Plot No. B. in flat no.G 1 of block no. "B" on the ground floor Building named as 'ANANTHAM' flat measuring an extent of 1130 sq.ft of super plinth area (inclusive common area and common shares) together with undivided share of 603 sq.ft. land out of2663.50 sq.ft (consisting of 538 sq.ft in the schedule "B" propery and 65 sq.ft., undivided share in common presage) comprised in survey No. 247/A1 part, situated in the "mani street" at zamin Pallavaram village" previously Tambaram Taluk & Kancheepurarn District, presently Pallavararn Taluk & Chengalpattu District, within the previous registration district of Chennai south and the present registration district of Tambaram & the sub registration District of Pallavaram.

IN THE COURT OF THE PRINCIPAL DISTRICT

OF SESSIONS JUDGE AT CHENGALPATTU G.W.O.P. No: 11/2025

(In the matter of minor female child R. Shobika)

NOTICE

Whereas, the above named petitioner has filed

Smt. Prabha Raghuraman. Wlo Late. Raghuraman

It is hereby informed that if anyone has objections/ claims in this regard may raise objection with regarding sale of minor female child R. SHOBIKA 1/5th Share in the schedule mentioned property. before the Hon'ble Principal District and Sessions Court, Chengalpattu on or before 28.03.2025 at 10.30.a.m, failing which the matter will be decided as exparte and as per law.

Saravana Perumal.S No.2, C.T.O colony, West Tambaram, Chennai-45. Ph.No: 96772877772.